

## தொழிலாளர் நடவடிக்கை நிலையம் (WAC)

எமது நிலையம் அங்கத்தவர்களை அடிப்படையாகக்கொண்டதும் குறைந்த வருமானம் மற்றும் நிலையற்ற தொழில்களைப் புகுகின்ற மக்களின் வாழ்க்கை, வேலைச்சூழ்நிலை என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்து செயற்படுகின்றது. அனைத்து தொழிலாளர்களும் வேலைத்தளத்தில் கண்ணியம், நேர்மையுடன் நடத்தப்படுவதனை நாம் உறுதி செய்வோம்.

எமது அங்கத்தவர்கள் அண்மையில் குடிபெயர்ந்து வந்தவர்கள், பலநிறத்தவர்கள், பெண்கள், இளைஞர்கள், நிலையற்ற தொழில் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள். தற்காலிக, ஒப்பந்த அல்லது சுதந்திர ஒப்பந்தக்காரர்களாக இருப்பதுடன் 2 அல்லது 3 தொழில்களை புரிபவர்களாக உள்ளனர்.

WAC மக்கள் நியாயமான தொழில் மற்றும் சம்பளத்திற்காக ஒன்றிணைந்துகரல் கொடுப்பதற்கு உதவுகின்றது. நல்ல வேலைச் சூழ்நிலை இல்லாததன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணியம், நேர்மை என்பவற்றை உறுதி செய்வதன் பொருட்டு முன்னெடுக்கப்படும் எமது நடவடிக்கைக்கு தலைமை வகிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

## குறிக்கோள்கள் (MISSION)

பாகுபாடு, போதிய பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், நிரந்தரமற்ற தொழில் நிலைமைகளை எதிர்நோக்கும் மக்களது வாழ்க்கையினை மேம்படுத்துவது

நியாயமற்ற தொழில் சட்டங்களை எதிர்த்தல், மாற்றம் ஒன்றிற்காக செயற்படுதல்

சட்டங்களை மீறும் தொழிலதிபர்களை எதிர்த்துப் போராடுவது

குறைந்த வருமானம், நிலையற்ற தொழில் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிறந்த தலைமை வகித்தல் பயிற்சியினை முன்னெடுத்தல்



720 Spadina Avenue, Suite 223  
Toronto, Ontario M5S 2T9  
Tel: (416) 531-0778  
Fax: (416) 533-0107

info@workersactioncentre.org  
www.WorkersActionCentre.org

f /workersactioncentre  
@workersactioncentre

March 2016

சம்பளம் மற்றும்  
வேலைத்தள  
சூழ்நிலைகளை  
முன்னேற்றுவதற்காக  
எமது அமைப்புடன்  
இணையுங்கள்



தொழிலாளர் நடவடிக்கை  
நிலையம் (WAC)

தொழிலாளர் நடவடிக்கை நிலையம்

ORGANIZING FOR FAIR EMPLOYMENT

நியாயமான தொழில்களுக்காக  
செயற்படுவோம்



WAC has joined together with union and community activists from across Ontario to fight for decent work.

Get involved at [15andfairness.org](http://15andfairness.org)

## மாற்றம் வேண்டி போராடுவோம்

### நியாயமான அடிப்படைச் சம்பளம்

தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வறுமையிலிருந்து வெளியே கொண்டு வருவோம். நாம் வாழ்வதற்கு நியாயமான சம்பளம் எமக்கு தேவை.

### சிறப்பான சட்ட அமுலாக்கல்

பெரும்பாலான ஊழியர்கள் சம்பள களவு அதாவது கூலி கொடுக்கப்படாமை மற்றும் சட்ட மீறல்களுக்கு ஒவ்வொரு நாளும் முகம் கொடுக்கின்றனர். எல்லா வேலைத் தளங்களிலும் முதலாளியினால் சட்ட அமுலாக்கல் தேவை அல்லது கடுமையான தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.

### குறைந்த கூலி தொழிலாளர்களுக்கு முன்னேற்றகரமான பாதுகாப்பு

தற்போதைய தொழிற் சட்டம் பின்தங்கிய நிலையில் இருப்பதனால் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. தற்காலிக, ஒப்பந்த, நிரந்தரமற்ற தொழில்களை புரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சட்டம் திருத்தி அமைக்கப்படல் வேண்டும்.

### வீட்டுப் பணியாளர்கள் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய உரிமைகளுடன் கூடிய பாதுகாப்பு வழங்குவதற்கு WAC முன்னின்று செயற்படுகின்றது.

**Support Our Work!**

WAC is proud to be an advocate for change, and thus is not a registered charity. Your financial contribution will help us Organize for Fair Employment!

உங்களது நன்கொடைகளை [WorkersActionCentre.org](http://WorkersActionCentre.org) க்கு வழங்குங்கள்.



## HOW WE WORK

### கல்வி

எங்களது வேலைத்தள உரிமைகளை அறிந்து கொள்ள கல்வி உதவுகின்றது. சட்டம் எங்களைப் பாதுகாக்காத போது எங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது உதவுகின்றது. வேலைத்தளங்களில் உங்களுக்குள்ள உரிமைகள் தொடர்பாக நாம் பயிற்சி பட்டறைகளை நடத்துகின்றோம். பல மொழிகளில் கை நூல்களும் தகவல் தாள்களும் வழங்கப்படுகின்றன.

### தொழிலாளர்கள் உரிமைகள் பற்றி பேசுவதற்கு தொலைபேசி

உங்களுக்கு உதவி செய்வதற்கும் தகவல்களை வழங்குவதற்கும் எமக்கு அழைங்கள். கடுமையான முதலாளிகளை அணுகுவதற்கு அல்லது செலுத்தப்படாத கூலியை பெற்றுக்கொள்வதற்கு நாம் உரையாடலாம்.

### நமது தொழிற் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல்

தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் பழமையானவைகள். அரசாணது இச்சட்டங்களை அமுலாக்குவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. எமது மாகாணத்தில் நல்ல சூழ்நிலைகளையும் ஏற்படுத்துவதற்கு எமது அங்கத்தவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். எம்மால் பெறப்பட்ட வெற்றிகள் இதனை உறுதி செய்கின்றன.

### செயற்பாடுகளை முன்னெடுத்தல் (Organize)

நாம் ஒன்று சேரும் போது எமது குரல் பலமாக ஒலிக்கும். பிரச்சினையின் மூலவேரினை ஆய்வு செய்தும் போது இனத்துவேசம், வறுமை எவ்வாறு எமது வாழ்வினையும் வேலைத்தளங்களையும் பாதிக்கின்றது என்பதனை அறிந்து, நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒருவருக்குக்கொருவர் உதவி செய்யும் போது ஒரு மாற்றத்தை நோக்கி நகரக் கூடியதாக இருக்கின்றது!

### அங்கத்துவம் (Membership)

WAC ஆனது அங்கத்தவர்களை அடிப்படையாகக்கொண்ட நிறுவனமாகும். ஒன்றாயினால் வேலைத்தள சூழ்நிலைகளையும் சம்பளத்தையும் முன்னேற்றிக் கொள்ள அங்கத்தவர்களாக சேர்ந்து, நிறுவன நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் பங்கெடுத்து, தேவையான மாற்றங்களைக்கொண்டு வருகின்றனர்.

**தொழிலாளர் நடவடிக்கை நிலையம்**

**WORKERS' ACTION CENTRE**